

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷனரியினரின் வைத்தியப்பணி (1816-1945) ஓர் வரலாற்று நோக்கு

க.ஜெயதீஸ்வரன்,

வரலாற்றுத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.

jeyathe@gmail.com

ஆய்வுச்சுருக்கம்

மதம் பரப்பும் நோக்குடன் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த அமெரிக்க மிஷனரியினர் தமது நோக்கத்தை அடைவதற்கான கருவிகளாக கல்வி மற்றும் வைத்தியப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் மேற்கொண்டுவந்த இப்பணிகளில் ஒன்றான வைத்தியப்பணியின் மூலம் பண்டைக்காலம் முதல் பாரம்பரிய சித்தஆயுர்வேத வைத்தியமுறைகளைப் பின்பற்றிவந்த யாழ்ப்பாணத்திற்கு மேலைத்தேய நவீன வைத்திய முறைகள் அறிமுகமானதுடன் நவீன வைத்தியசாலைகள் அமைக்கும் முறைகளும் அறிமுகமாகியது. வைத்தியப் பணியினை மேற்கொண்டு வந்த இவர்கள் மேலைத்தேய வைத்திய முறைகளை யாழ்ப்பாணத்தில் நிலைநிறுத்தும் வகையில் சுதேசிகளுக்கு வைத்திய முறைகளைப் பயிற்றுவித்து அவர்களை வைத்தியர்களாக உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர். ஆரம்பத்தில் ஆங்கில மொழிமூலம் பயிற்சியளிக்கப்பட்ட வைத்தியர்களை உருவாக்கிவந்த இவர்கள் காலப்போக்கில் தமிழ்மொழி மூலமாக பயிற்சியளிக்கப்பட்ட வைத்தியர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு தமிழில் மேலைத்தேய வைத்தியம் வளர்வதற்கான ஆரம்பத்தையும் வழங்கிவந்தனர். இப்பணியில் Dr.சாமுவேல் பிஸ்கிரீன் அவர்களது பங்களிப்பு அளப்பரியதாகும். அதேவேளை வைத்தியமிஷனரிகளில் வருகைதந்த பெண் வைத்திய மிஷனரிகள் பெண்கள் குழந்தைகள் ஆகியோருக்கென இணுவில்லில் ஓர் வைத்தியசாலையை நிறுவி பணியாற்றி வந்ததுடன் யாழ்ப்பாணப் பெண்கள் மருத்துவத் தாதியர்களாக பணியாற்றுவதற்கான பயிற்சியையும் வழங்கிவந்தனர். இவ்வாறு இவர்கள் மேற்கொண்டுவந்த இப்பணியின் மூலம் யாழ்ப்பாணத்தில் மேலைத்தேய வைத்திய முறைகள் வளர்ச்சியடைந்து வந்தன.

யாழ்ப்பாணத்தில் மேலைத்தேய வைத்தியமுறை வளர்ச்சியடைவதற்கான ஆரம்பத்தை வழங்கியவர்களாக

அமெரிக்க மிஷனரியினர் விளங்குகின்றனர் என்பதை வெளிப்படுத்தவும், இவர்களது வைத்தியப் பணியானது மத நோக்கம் கருதியதாக இருந்தாலும் அதில் சமூகநோக்கம் அதிகளவில் காணப்பட்டதென்பதை தெளிவுபடுத்தவும், இவர்களது வைத்தியப்பணி பற்றிய விபரங்களை எதிர்காலச் சந்ததியினர் அறியும்வகையில் அவற்றினை ஆவணப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு இவ் ஆய்வுக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இவ் ஆய்வில் முதலாந்தரத் தரவுகளாக அமெரிக்க மிஷனரியினரது குறிப்புக்கள், ஆண்டறிக்கைகள், மிஷனரியினரால் எழுதப்பட்ட நூல்கள், உதயதாரகைப் பத்திரிகை என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாந்தரத் தரவுகளாக மிஷனரிகளுடன் தொடர்புடையவர்களுடனான நேர்காணல்கள், முதலாந்தரத் தரவுகளை பின்பற்றி பின்னாளில் எழுதப்பட்ட நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையத் தகவல்கள் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன.

பண்டைக் காலத்திலிருந்து சித்த ஆயுர்வேத வைத்திய முறைகளைப் பின்பற்றிவந்த யாழ்ப்பாணப் பிரதேசத்தில் அமெரிக்க மிஷனரியினர் மேற்கொண்டுவந்த வைத்தியப் பணியானது மேலைத்தேய வைத்திய முறைகள் அறிமுகமாவதற்கும் வளர்ச்சி அடைவதற்கும் காரணமாய் அமைந்ததென்றால் மிகையாகாது.

திறவுச்சொற்கள்: வைத்தியர், வைத்தியசாலை, சிகிச்சை.

1. ஆய்வு அறிமுகம்

பண்டைக் காலம் முதல் தனித்துவமான பண்பாட்டுப் பாரம்பரியங்களைக் கொண்டு விளங்கிய யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் அமெரிக்க மிஷனரியினரது வருகை புதிய காலகட்டத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகின்றது. புரட்டஸ்தாந்து மதத்தை பரப்பும் நோக்குடன் வருகைதந்த இவர்கள் தமது நோக்கத்தை அடைவதற்கான கருவிகளாக கல்வி மற்றும் வைத்தியப் பணிகளை மேற்கொண்டு

வந்தனர். இவர்கள் தமது வைத்தியப்பணிகளை ஆரம்பித்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தவர்கள் பண்டைக் காலத்திலிருந்து பின்பற்றி வந்த சித்த ஆயுர்வேத வைத்திய முறைகளையே கையாண்டு வந்தனர். இவ்வேளையில் மிஷனரியினர் மேற்கொண்டு வந்த வைத்தியப்பணியின் காரணமாக யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக மேலைத்தேய நவீன வைத்திய முறைகள், வைத்தியசாலைகள் என்பன அறிமுகமாகின. வைத்தியப் பணியினை மேற்கொண்டு வந்த மிஷனரிகள் தமது வைத்தியப்பணியை மேலும் விஸ்தரிக்கும் வகையில் சுதேசிகளுக்கு வைத்தியக் கல்வியைப் போதித்து அவர்களை வைத்தியர்களாக உருவாக்கி வந்தனர். இம் மிஷனரியினரது வைத்தியப் பணியில் கிறீன் வைத்தியரதும் அவரது மானிப்பாய் வைத்திய சாலையினதும் பணிகள் அளப்பரியதாகவே பார்க்கப்படுகின்றது. வைத்தியப்பணியை மேற்கொண்டு வந்த அமெரிக்க மிஷனரியினர் பெண்கள் குழந்தைகள் என்போரது நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கென இணுவிலில் ஓர் வைத்தியசாலையை நிறுவி பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பணியில் பெண் வைத்திய மிஷனரிகளது பங்களிப்பு அளப்பரியதாகும். அத்துடன் இவர்கள் இவ் வைத்தியசாலையில் பெண்களுக்கு தாதியர் பயிற்சியை வழங்கி அவர்களை தாதியர்களாகவும் உருவாக்கிவந்தனர். இது யாழ்ப்பாணப் பெண்களைப் பொறுத்தவரை பெரும் வரப்பிரசாதமாகக் காணப்பட்டதுடன் மருத்துவத் துறையில் யாழ்ப்பாணப் பெண்கள் காலடி பதிப்பதற்கான ஆரம்பமாகவும் கருதப்பட்டது. யாழ்ப்பாணத்தவரது நலனில் அக்கறை கொண்டு அமெரிக்க மிஷனரியினர் ஆரம்பித்துவைத்த வைத்தியப் பணியின் சிறப்புக்களை அவர்கள் நிறுவிய வைத்தியசாலைகள் இன்றுவரை தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன் மிஷனரிகளது வைத்தியப்பணிகளை நினைவுபடுத்தும் சின்னங்களாக விளங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.

2. அமெரிக்கமிஷனரின் யாழ்ப்பாண வருகை

அமெரிக்க மிஷனரியினரது யாழ்ப்பாண வருகை யானது தற்செயல் நிகழ்வொன்றின் மூலமே இடம்பெற்றது. அமெரிக்காவின் மசாசுசெற் மாநிலத்தில் 1810இல் தோற்றம் பெற்ற அமெரிக்கன் மிஷன் எனும் அமைப்பினர் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தை கீழைத்தேசங்களில் பரப்பும் நோக்குடன் பல குழுக்களாகப் பிரிந்து பயணங்களை மேற்கொண்டிருந்தனர் [1] அவர்களில் நியூஸ்

வெல் என்பவரது தலைமையிலான அமெரிக்கமிஷனரியினர் இந்தியா நோக்கி பயணத்தை மேற்கொண்டு இந்தியாவை வந்தடைந்தனர். இந்தியாவில் பணிகளை மேற்கொள்வதற்கு அக்காலப்பகுதி சாதகமாக அமையாததனால் அங்கிருந்து மொறிசியஸ் நோக்கித் தமது பயணத்தை ஆரம்பித்தனர். பயணத்தின்போது இடையில் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வொன்றின் காரணமாக 1813இல் இலங்கையை வந்தடைந்தனர். அப்போது இலங்கையின் தேசாதிபதியாக இருந்த ஹொபேட் பிறவுண்டரிக் இவர்களை வரவேற்றதுடன் அவர்களது பணியினை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதற்கான அனுமதியினை வழங்கினார் [4].

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த நியூஸ்வெல் தலைமையிலான மிஷனரியினர் ஒன்றரை மாதகாலம் பணி யாற்றியபின் தமது சேவையினை மேலும் விஸ்தரிக்கும் நோக்குடன் அமெரிக்காவிலுள்ள தமது தலைமையகத்திற்கு ஆளணி உதவி கோரி வேண்டுகோள் விடுத்ததையடுத்து மிஷன் தலைமையகம் மிஷனரி அணியினரை அனுப்பிவைத்தது. அவ் அணியினர் 1816இல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவர்கள் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் குடியேறித் தமது பணிகளை முன்னெடுத்து வந்தனர். இக்குழுவில் வருகைதந்து பணியாற்றியவர்களில் வணக்கத்திற்குரியடானியல் பூவர், ஜேம்ஸ் ரிச்சேட்ஸ், வண. ஏட்வேட் வாரன் ஆகியோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். [5] இவர்களது வருகையைத் தொடர்ந்து பல மிஷனரிகள் மதபோதகர்களாகவும், மருத்துவர்களாகவும், ஆசிரியர்களாகவும், அச்சக இயக்குனர்களாகவும் காலத்திற்குக் காலம் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்ததுடன் தமது பணிகளையும் விஸ்தரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

3. யாழ்ப்பாணத்தில் பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரிய சித்த ஆயுர்வேத வைத்திய மரபு

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவந்த மக்கள் தமது நல் வாழ்விற்காக பண்டைக் காலத்திலிருந்தே சித்த ஆயுர்வேத வைத்தியமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டும் என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் சித்த ஆயுர்வேதம் பின்பற்றப்பட்டுவந்த காலத்தை சரியாக அடையாளங்காண முடியாதுள்ளது. எனினும் கி.பி முதலாம் நூற்றாண்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் தமிழரசின் தலைநகர் எனக் குறிப்பிடப்படும் கதிரமலையில் சித்தவைத்தியம் கையாளப்பட்டு இருந்த

தாகக் அறியமுடிகின்றது.[2] அது பின் கதிரகொட என பெயர் மாற்றம் பெற்றிருந்தது. பிற்பட்ட காலத்தில் தென்னிந்திய அரசுகளது ஆதிக்கம் வடஇலங்கையில் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்துடனான தொடர்பு மேலும் வலுவடைந்திருந்தபோது ஆயுர்வேத வைத்தியர்களது வருகையும் மருத்துவ முறைகளும் யாழ்ப்பாணத்தில் சித்த ஆயுர்வேதம் பரவலடையக் காரணமானதாகக் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் சித்த ஆயுர்வேத மரபு பெரு வளர்ச்சியடைந்த காலமாக யாழ்ப்பாண அரசு காலம் விளங்குவதைக் காணலாம். கி.பி 13 ஆம் நூற்றாண்டில் ஆரியச்சக்கரவாந்திகள் நல்லூரைத்தலை நகராகக்கொண்டு அரசமைத்திருந்த வேளையில் தமது இராச்சியத்தில் சித்தவைத்தியம் வளர்ச்சி யடைவதற்கு பெரும் ஆதரவு வழங்கியிருந்தனர். இதனை அக்காலத்தில் எழுந்த செகராச சேகரம், பரராச சேகரம் எனும் வைத்திய நூல்களின் மூலம் அறிய முடிகின்றது [3]. யாழ்ப்பாணத்தில் ஆட்சிபுரிந்த கனகசூரிய சிங்கையாரியனுக்குப் பின்னர் ஆட்சிபுரிந்த அவனது வாரிசுகள் பரராசசேகரன், செகராசசேகரன் என்ற விருதுப் பெயர்களைச் சூட்டி ஆட்சிபுரிந்து வந்தனர். இவர்களது இயற்கையிர்களை அறியமுடியாதுள்ளது[3]. இவ்வகையில் யாழ்ப்பாணத்தை ஆட்சிசெய்த பரராசசேகர மன்னன் காலத்தில் சித்தவைத்தியசாலை, மூலிகைத்தோட்டம், மிருகவைத்தியசாலை என்பன உருவாக்கப்பட்டு சித்த வைத்தியமுறை வளர்க்கப்பட்டு வந்ததை அறிய முடிகின்றது.[2]

யாழ்ப்பாண அரசுகாலத்தில் செகராசசேகர மன்னன் தனதுதமையன் பரராசசேகரம் பெயரில் பரராசசேகரன் எனும் வைத்திய நூலை எழுதுவித்தான். பொதுவாக யாழ்ப்பாண அரசுகால மன்னர்கள் வைத்தியத்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்தியதுடன் சித்தவைத்தியர்களையும் உருவாக்கி வந்தனர். யாழ்ப்பாண அரசு 1619 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாண அரசர்கள் பாதுகாத்துவந்த அனைத்துப் பொக்கிஷங்களும் களவாடப்பட்டன. அவற்றுள் அவர்களால் பாதுகாக்கப்பட்டுவந்த வைத்திய வாகடங்கள் பல களவாடப்பட்டன. களவாடப்பட்ட சித்தவைத்திய வாகடங்கள் அவரவர் கைகளுக்குச் சென்றதைத் தொடர்ந்து அரசசொத்தாக வளர்ந்து வந்த ஆயுர்வேத வைத்தியம் சுதேசிகளது பரம்பரைச் சொத்தாக மாறிவந்தது [2]. இதனால் பிற்பட்ட காலத்தில் சித்தவைத்தியம் பரம்பரை பரம்பரையாக வளர்க்கப்பட்டு வந்தது. இந்நிலை

போர்த்துக்கேயர், ஒல்லாந்தரை தொடர்ந்து ஆங்கிலேயர் காலத்திலும் நிலவி வந்ததைக் காணலாம். இவ்வாறான சூழ்நிலையிலேயே ஆங்கிலேயர் காலத்தில் வருகைதந்த அமெரிக்க மிஷனரியினர் தமது வைத்தியப் பணியை ஆரம்பித்த போது மேலைத்தேய வைத்தியமுறைகளை அறிமுகப்படுத்தி வளர்த்து வந்ததைக் காணலாம்.

4. அமெரிக்க மிஷனரியினரது ஆரம்பகால வைத்தியப்பணி

யாழ்ப்பாணத்தில் மிஷனரியினரது வைத்தியப் பணியை ஆரம்பித்துவைத்தவர்களாக 1816 ஆம் ஆண்டு வருகைதந்த மிஷனரியினரான எட்வேட் வாரன், ஜேம்ஸ் றிச்சேட் ஆகிய இருவரும் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் இருவரும் வைத்தியப்பட்டம் பெறாதவர்கள் எனினும் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் வைத்தியமுறை தொடர்பான கல்வியைக் கற்று அங்குள்ள வைத்தியசாலையில் ஒருவருட பயிற்சியையும் பெற்றிருந்தனர். இவர்களில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த வண. எட்வேட் வாரன் என்பவர் தெல்லிப்பளையில் தனது பணிக்களத்தை அமைத்து வைத்தியப்பணியினை மேற்கொண்டு வந்தார். மற்றையவரான ஜேம்ஸ் றிச்சேட்ஸ் அவர்கள் வட்டுக்கோட்டையில் தமது பணிக்களத்தை அமைத்து வைத்தியப்பணியினை மேற்கொண்டு வந்தார்.[11] இவர்கள் இருவரும் நோயினால் பீடிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கி தமது வைத்தியப்பணியின் மூலம் மேலைத்தேய வைத்தியமுறையின் சிறப்பை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தி வந்தனர். இவர்கள் தமது மருத்துவ சேவையினை வழங்கிய அதேவேளை நோயாளிகள் மத்தியில் மத போதனைகளையும் மேற்கொண்டு வந்தனர்.

அமெரிக்கமிஷனின் மருத்துவப்பணிக்கு அடிகல் இட்ட இவர்கள் இருவரும் அமெரிக்க மிஷன் வரலாற்றில் இடம் பெறும் வைத்தியப்பட்டம் பெறாத வைத்திய மிஷன்கள் என்ற சிறப்பைப் பெற்றுக்கொண்டனர். இவர்கள் ஆரம்பித்துவைத்த இப்பணியை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையிலேயே அமெரிக்கன் மிஷன் தலைமையகம் வைத்தியப்பட்டம் பெற்ற வைத்திய மிஷன்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பத் தொடங்கியது. எனவே எட்வேட் வாரன், ஜேம்ஸ் றிச்சேட் ஆகியோர் மிஷனரியினரது வைத்தியப்பணிக்கு சிறந்ததோர் ஆரம்பத்தை ஏற்படுத்திச் சென்றனர் என்றே கூறலாம்.

5. வைத்திய மிஷனரிகளது வருகையும் அவர்களது பணிகளும்

அமெரிக்க மிஷனரியினர் தமது பணியினை மேலும் விஸ்தரிக்கும் நோக்குடன் 1819 ஆம் ஆண்டில் இரண்டாவது அணியினரை அழைத்திருந்தனர். இவ் அணியில் வைத்தியப் பணியினை முன்னெடுப்பதற்காக Dr. ஸ்காடர் அவர்கள் தனது மனை வியுடன் வருகைதந்தார். [4] இவரே உலகில் வைத்தியக் கலாநிதிப்பட்டம் பெற்ற முதல் வைத்திய மிஷனரி ஆவார். இவரது பணியாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது முக்கியம் வாய்ந்த நிகழ்வாகும். தனது வைத்தியப் பணியினை மேற்கொள்ளும் வகையில் ஆரம்பத்தில் தெல்லிப்பாளையில் குடியேறிய அவர் பின்னர் பண்டத்தரிப்பில் குடியேறி சிலகாலம் பணியாற்றினார். அதன்பின்னர் சாவகச்சேரிக்குச் சென்று அங்கும் தனது பணியினை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

Dr. ஸ்காடர் காலத்திலே வைத்தியப்பணி பிரபலமும் வளர்ச்சியும் பெற்று வந்தது. இவர் தனது வைத்தியப் பணியினை யாழ்மண்ணில் மேலும் விஸ்தரிக்கும் நோக்குடன் சில மாணவர்களுக்கு வைத்தியக் கல்வியை போதித்து வந்தார். இவரிடம் வைத்தியக் கல்வி பெற்ற வர்களில் கைற்பிளி, கொக் எனும் மாணவர்கள் திறமை மிக்கவர்களாகக் காணப்பட்டனர். இம் மாணவர்களுள் கைற்பிளி என்பவர் வட்டுக்கோட்டையில் தங்கியிருந்து வைத்தியப் பணியினை சிறப்பாக மேற்கொண்டு வந்தார். இவர் வைத்தியப்பணியை முன்னெடுத்துவந்த வேளையில் திடீர் சுகயினத்தின் காரணத்தால் 1831 ஆம் ஆண்டு மரணத்தை தழுவினார். [4] கொக் எனும் ஒல்லாந்த மாவன் Dr. ஸ்காடரது வழிகாட்டலுடன் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார். Dr. ஸ்காடர் பண்டத்தரிப்பில் தனது பணியினை முன்னெடுத்து வந்த வேளையில் வைத்தியப் பணியினை தொடர்ந்து நடாத்தவும் மேலும் விஸ்தரிக்கவும் புதிய வைத்திய மிஷனரி Dr. நேதேன்வாட் அவர்களது வருகை இடம்பெற்றது [12]. 1833 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த Dr. நேதேன்வாட் அவர்கள் வட்டுக்கோட்டையில் தங்கியிருந்து தனது வைத்தியப் பணியினை மேற்கொண்டு வந்ததுடன் வைத்தியக் கல்வியையும் சுதேசிகளுக்குப் போதித்து வந்தார்.

இவரது முதலாவது வகுப்பில் பத்து மாணவர்கள் வைத்தியக் கல்வியை கற்க ஆரம்பித்திருந்தனர். அவர்களுள் மூவர் தகுதி இன்மையால் விலகிக் கொண்டதுடன் மற்றைய மூவர் பிற தொழிலின் நிமிர்த்தம் வைத்தியக் கல்வியை கைவிட்டனர். எஞ்சிய நான்கு

பேருமே தொடர்ந்து கல்வியைக் கற்று வைத்தியர்களாக வெளியேறினர் [12] அவர்கள் டானியல். எட்வேட்ஸ், ஐறாகூலட், நிக்கலஸ் என்பவர்கள் ஆவர். வைத்தியக் கல்வியை பூர்த்திசெய்த அம் மாணவர்களில் டானியல், நிக்கலஸ் ஆகியோர் உடுவிலிலும் எட்வேட்ஸ் வட்டுக்கோட்டையிலும் தமது வைத்தியப் பணியினை மேற்கொண்டு வந்தனர். Dr. நேதேன்வாட் 1847 ஆம் ஆண்டு தனது பணியை நிறைவு செய்துகொண்டு தாயகம் திரும்ப அமெரிக்க மிஷனரின் வைத்தியப் பணியினை தொடர்ந்து நடாத்துவதற்காக Dr. சாமுவேல் பிஸ்க் கிறீன் அவர்களது வருகை இடம்பெற்றது. [1]

1847 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த Dr. சாமுவேல் பிஸ்க் கிறீன் வட்டுக்கோட்டையில் சில காலம் தங்கியிருந்து வைத்தியப் பணியை மேற்கொண்டு வந்தார். இவரது வைத்தியப் பணி சிறந்தவகையில் அமைந்திருந்ததனால் இவரது புகழ் இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவரை பரவியிருந்தது. இவரது காலத்தில் மேலைத்தேய முறையிலான வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டமை, ஆங்கில வைத்தியம் தமிழ்மொழி மூலம் போதிக்கப்பட்டு தமிழில் வைத்தியத்துறை வளர பணியாற்றியமை அதற்காக ஆங்கில வைத்திய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தமை போன்ற காரணங்களால் அமெரிக்க மிஷனரியினரது வைத்திய மிஷனரிகள் வரலாற்றில் தனித்துவமானவராக விளங்குகின்றார். இதனால் இவரது பணி இவ் ஆய்வுக் கட்டுரையில் தனித்துவமாக நோக்கப்படுகின்றது.

Dr. சாமுவேல் பிஸ்க் கிறீன் அவர்களது வைத்தியப் பணி

வட்டுக்கோட்டையில் சிறப்பாக தனது வைத்தியத் திறமையை வெளிப்படுத்தி புகழ்பெற்றுத் திகழ்ந்த கிறீன் வைத்தியர் பின்னர் மானிப்பாயில் குடியேறி வைத்தியப் பணியை தொடர்ந்து முன்னெடுத்து வந்தார். அவ்வேளையில் தனது பணியினை சிறப்பாக முன்னெடுக்கும் நோக்குடன் வைத்தியசாலை ஒன்றை 1848 ஆம் ஆண்டு நிறுவியிருந்ததுடன் அதன் மூலமாக வைத்தியக் கல்வியையும் சுதேசிகளுக்கு வழங்கிவந்தார். கிறீன் வைத்தியர் அமைத்த மானிப்பாய் வைத்தியசாலை அக்காலத்தில் மிஷனரியினர் ஏனைய பிரதேசங்களில் முன்னெடுத்துவந்த வைத்தியப் பணிகளை இணைக்கும் மத்திய நிலையமாக செயற்பட்டு வந்தது. வைத்தியசாலை நிறுவப்பட்டு ஒரு வருடத்தில் 2912 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக அமெரிக்க மிஷனரின் வருடாந்த

அறிக்கையில் Dr. கிறீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இவ் வைத்தியசாலை மூலமும் மிஷனரியினர் தமது மத உண்மைகளை போதித்து வந்ததை காணமுடிகின்றது. இதற்கு ஆதாரமாக இங்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு வழங்கப்படும் சிட்டைகளின் பின் பக்கத்தில் கிறிஸ்தவ நற்செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியத்துறையில் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்த Dr. கிறீன் அவர்கள் வைத்தியக் கல்வியை சுதேசிகளுக்கு போதித்து அவர்களை வைத்தியர்களாக உருவாக்கி வந்தமை அவரது பணியின் மற்றொரு சிறப்பம்சமாகும். இவரிடம் வைத்தியக் கல்வி கற்ற முதல் வகுப்பு மாணவர்களாக சி.நீட்கணபதி, பாக்கர் அருணாச்சலம், எ.சி.கோல் குமாரு, மில்லர் வேலுப்பிள்ளை, டான்வோத் பெரிய தம்பி, றைம் பூபாலசிங்கம், என்போர் விளங்கினர். இவர்களில் டான்வோத் பெரியதம்பி வைத்தியத்துறையில் மிகத்திறமை மிக்கவராகக் காணப்பட்டதனால் Dr. கிறீன் அவர்களது சிபார்சின்படி அமெரிக்க வைத்தியக் கல்லூரியினர் அவருக்கு M.D எனும் பட்டம் அளித்துக் கௌரவித்திருந்தனர் [4]. இவ்வகையில் கிறீன் வைத்தியர் மேற்கொண்டுவந்த வைத்தியக் கல்வியானது சுதேசிகள் பலரை வைத்தியர்களாக உருவாக்கியது.

Dr. கிறீன் அவர்கள் தனது பணியினை சிறப்பாக முன்னெடுத்து வந்த வேளையில் அவரது வைத்தியத்திறமைக்கு சவால்விடும் வகையில் 1851, 1852 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேதிநோய் யாழ்ப்பாணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. மக்கள் இந்நோயின் தாக்கத்தால் பெரும் துன்பங்களை அனுபவித்து வந்ததை அவதானித்த கிறீன் வைத்தியர் அம்மக்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து வந்தார்.

இந் நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை தெரிவிக்கும் வகையில் “பிரணோபகாரி” என்னும் ஒரு சிறு புத்தகம் எழுதி வெளியிட்டார் [4]. இவரது இப் பணியின் மூலம் பெருமளவு மக்கள் நோயிலிருந்து பாதுகாக்கப்பட்டனர். இவரது பணியின் சிறப்பை அறிந்து கொண்ட ஆங்கிலேய அரசின் ஆளுநரான மெஸ் டைக் அவர்கள் யாழ்ப்பாண மக்களை கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக 1850 ஆம் ஆண்டு தரும வைத்தியசாலை ஒன்றை நிறுவி அதனை நடாத்துவதற்காக கிறீன் வைத்தியரது உதவியையும் வேண்டி நின்றார். கிறீன் வைத்தியரும் அவ் வைத்தியசாலையின் பணிகளை பார்வையிட்டுவந்தார். அதற்காக அவரை கௌரவிக்கும்

வகையில் ஆங்கிலேய அரசிடமிருந்து உதவிநன்கொடையாக 1000 ரூபாவை பெற்று வழங்கிவந்தார். அவரது சிறப்பான பணியின் காரணத்தால் ஆங்கிலேய அரசு அவரது உதவித்தொகையை இரண்டு வருடங்களின் பின்னர் 2000 ரூபாவாக அதிகரித்து வழங்கியது [4].

ஆங்கிலேய அரசின் செல்வாக்கைப் பெற்ற கிறீன் வைத்தியர் தனது வைத்தியப் பணியை மேலும் விஸ்தரிக்கும் வகையில் 1864 ஆம் ஆண்டின் பின் ஆங்கில மொழியில் கற்பிக்கப்பட்டுவந்த வைத்தியக் கல்வியை தமிழ் மொழியில் கற்பிக்கத் தொடங்கினார். அப்பணியை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ஆங்கில மொழியிலிருந்த வைத்திய நூல்களை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வழங்கி மேலைத்தேய வைத்தியம் தமிழ் மொழியில் வளர பெரும் பணியாற்றினார்.

யாழ்ப்பாணத்தில் ஆங்கில வைத்தியம் தமிழில் வளர பெரும் பங்காற்றிய கிறீன் வைத்தியர் 1873 ஆம் ஆண்டு தாயகம் திரும்பி மீண்டும் வராது அங்கேயே தங்கிவிட்டார். இவர் வைத்தியக் கல்வியை 1848 ஆம் ஆண்டு ஆரம்பித்தது முதல் அவர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் வரை அவரிடம் பல மாணவர்கள் வைத்தியக் கல்வியைப் பெற்று சிறந்த மருத்துவர்களாகப் புகழ் பெற்று திகழ்ந்தனர். வைத்தியர் கிறீன் அவர்களது புலமைக்கு மற்றொரு சான்றாக அவர் மீண்டும் இலங்கை வரமாட்டார் என்பதை உறுதிப்படுத்திய ஆங்கிலேய அரசு அதன் பின்பே கொழும்பில் வைத்தியக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் Dr. கிறீன் அவர்களது பணி யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி இலங்கை முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை அறியமுடிகின்றது [4].

கிறீன் வைத்தியரது மொழிபெயர்ப்புப் பணி

கிறீன் வைத்தியர் தமிழில் மேலைத்தேய வைத்தியம் வளரவேண்டும் என்பதற்காக தமிழ்மொழியை நன்கு கற்று தேர்ச்சிபெற்ற பின்னர் தமிழ் மொழிமூலம் வைத்தியக்கல்வியை தனது மாணவருக்கு போதிக்கத் தொடங்கினார். இதன்போது மாணவர்கள் தமிழில் கற்றுத் தேர்வதற்கு தமிழ் மொழியில் நூல்கள் இல்லாதிருந்ததால் ஆங்கிலமொழியில் இருந்த சிறந்த நூல்களை தெரிவுசெய்து தமிழ்மொழியில் மொழி பெயர்க்கத் தொடங்கினார். இவரது மொழிபெயர்ப்பில் முதலாவது நூலாக கற்றர் என்பவரால் எழுதப்பட்ட “Anatomy Physiology & Hygiene” எனும் நூல் “உடற்கூற்றும் உடல்நலமும்” என

மொழி பெயர்க்கப்பட்டது. அந்நூலை அச்சிடுவதற்கான பொறுப்பை ஆங்கிலேய அரசு ஏற்கவேண்டும் என கிறீன் வைத்தியர் கோரிக்கை விடுத்தபோது ஆங்கிலேய அரசு அக்கோரிக்கையை நிராகரித்ததனால் அந்நூல் கிறீன் வைத்தியரால் சென்னையில் பதிப்பிக்கப்பட்டு 1857 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது [7].

கிறீன் வைத்தியரது மொழிபெயர்ப்புப் பணிக்கு பலரும் ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து அக்காலப்பகுதியில் மருத்துவத்துறையில் பிரபல்யம் பெற்றவர்களால் எழுதப்பட்ட சிறந்த நூல்களை தெரிவுசெய்து மொழி பெயர்ப்புப் பணியை தொடர்ந்து வந்தார். அதில்கொனர், சிமித், வில்சன் ஆகியோர் தொகுத்த “Human Anatomy” எனும் நூல் அவரது மாணவரான டானியல் சம்மன் என்பவரால் “மனுஷ அங்காதிபாதம்” எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு கிறீன் வைத்தியரது மேற்பார்வையுடன் 1872 ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. பேராசிரியர் ஜே.சி. டால்டன் என்பவரால் எழுதப்பட்ட “Human Physiology” என்ற நூல் “மனுஷ சுகரணம்” என்ற பெயரில் டானியல் சம்மனால் மொழிபெயர்க்கப்பட்டு Dr. கிறீன் அவர்களால் 1833 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. டி.ஏ. வெல்ஸ் என்பவர் எழுதிய “Chemistry” எனும் நூல் எஸ்.சாமிநாதன், டானியல் சம்மன் என்பவரது உதவியுடன் Dr. கிறீன் அவர்களால் “கெமிஸ்தம்” என்ற பெயரில் 1875 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. எரிச்சென்ஸ், டிரட் ஆகியோர் இணைந்து எழுதிய “Art of Surgery” எனும் நூல் Dr. கிறீன் அவர்களால் “இரண வைத்தியம்” என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு 1875 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. Dr. கிறீன் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த “Practice of Medicine” எனும் நூல் “வைத்தியம்” எனும் பெயரில் அவராலே மொழி பெயர்க்கப்பட்டு 1875 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. எட்வேட் ஜோன் வாறிங் என்பவரால் எழுதப்பட்ட “Pharmacopoeia of India” எனும் நூல் டானியல் சம்மனால் மொழி பெயர்க்கப்பட்டு கிறீன் அவர்களால் 1838 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது [5].

கிறீன் வைத்தியர் முன்னெடுத்து வந்த இம் மொழி பெயர்ப்புப் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆங்கில வைத்தியம் தமிழில் வளரக் காரணமானதுடன் தமிழ் வைத்தியரது தோற்றத்திற்கும் காரணமானது குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்பித்த இப்பணியின் தாக்கம் இன்றும் யாழ்ப்பாணத்தில் எதிரொலித்து வருவது சுட்டிக்காட்டத்தக்கது.

கிறீன் வைத்தியரின் பின்னான மிஷனரியினரது வைத்தியப்பணி

அமெரிக்க மிஷனரியினரது வைத்தியப்பணியாழ்ப்பாணத்தில் பெரும் செல்வாக்குப் பெறுவதற்கு காரணமான கிறீன் வைத்தியரின் பின்னர் மிஷனரியினரது வைத்தியப்பணியை முன்னெடுப்பதற்காக அமெரிக்கா விலிருந்து வைத்திய மிஷனரியினர் எவரும் வராததால் கிறீன் வைத்தியரது காலத்தில் பெருவளர்ச்சி கண்டிருந்த வைத்தியப்பணி சற்றுப் பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது.

இக் காலத்தில் மிஷனரியினரது வைத்தியப்பணியை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் கிறீன் வைத்தியரிடம் வைத்தியக் கல்வி கற்று புகழ்பெற்றுத் திகழ்ந்த வைத்தியரான சி.ரி. மில்ஸ் மாணிப்பாய் வைத்தியசாலையை பொறுப்பேற்றதுடன் வைத்தியக் கல்வியையும் போதித்துவந்தார். இவரது வைத்தியப்பணிகளுக்கு ஆங்கிலேய அரசு தனது ஆதரவையும் வழங்கி வந்தது. இக்காலத்தில் மிஷனரியினரது கல்வி மற்றும் மதப்பணிகளை முன்னெடுப்பதற்காக கன்னி மிஷனரிகளான லீச் அம்மணிகளது வருகை இடம் பெற்றது. இவர்கள் யாழ்ப்பாணத்தில் தடைப்பட்டிருந்த மிஷனரியினரது வைத்தியப்பணியை தொடர்ந்து முன்னெடுக்கும் நோக்குடன் மாணிப்பாய் வைத்தியசாலை புதுப்பிக்கப்படவும், இணுவில் வைத்தியசாலை அமைக்கப்படவும், கல்விப் பணியை விருத்தி செய்யும் வகையில் யாழ்ப்பாணக்கல்லூரிக்கும் தேவையான நிதி உதவிகளை தமது தாயகத்திலிருந்து திரட்டி வந்தனர். வைத்தியப்பணியை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என இவர்கள் உழைத்ததன் பயனாய் Dr. மாஷ்றன் என்பவர் ஸ்கொட்லாந்திலிருந்து வருகைகந்து வைத்தியப்பணியினை மேற்கொண்டு வந்தார். Dr. மாஷ்றன் தனது பணியினை முன்னெடுத்து வந்த வேளையில் இங்கு காணப்பட்ட சில வசதியீனங்கள் காரணமாக தனது பணியினை தொடரமுடியாது தாயகம் திரும்பினார் [12].

அமெரிக்க மிஷனரின் வைத்தியப்பணி சற்று பின்னடைந்திருந்த வேளையில் அப்பணியை தொடர்ந்து நடாத்தும் நோக்குடன் 1893 ஆம் ஆண்டு Dr. T.B. ஸ்கொற் அவர்கள் தனது துணைவியாருடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். இவரது துணைவியாரும் ஓர் வைத்தியர் என்ற வகையில் அவரது பணியும் யாழ்ப்பாணத்திற்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மாணிப்பாயில் தமது பணியை ஆரம்பித்த பின்னர்

மருந்துச்சாலையாய் இயங்கிவந்த இவ் வைத்தியசாலை மீண்டும் நோயாளர் களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாய் மாற்றம்பெறத் தொடங்கியது. இவ் வேளையில் கன்னி மிஷன்களது விருப்பப்படி ஸ்கொற் வைத்தியர் காலத்தில் இவ்வைத்தியசாலை பெரிப்பித்துக் கட்டப்பட்டது. இதன்போது நோயாளர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான விடுதிகள் அமைக்கப்பட்டன. நோயாளரது ஆசார முறைகளுக்கேற்ப ஒவ்வொரு அறைகளும் சமையலறையுடன் இணைந்த வகையில் கட்டப்பட்டன [4]. Dr. T. B. ஸ்கொற் அவர்களது வைத்தியத் திறமையால் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த வைத்தியப் பணி தொடர்பான பெருங்குறை நீங்கியது.

Dr. T. B. ஸ்கொற் அவர்கள் 1894 ஆம் ஆண்டு மானிப்பாயில் தனது பணியை ஆரம்பித்த போது சிகிச்சை பெற்றுச்சென்ற நோயாளரது தொகை 35 ஆகமட்டுமே இருந்தது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 1911 ஆம் ஆண்டில் சிகிச்சை பெற்றுச் சென்ற நோயாளரது தொகை 1166 ஆக அதிகரித்திருந்தது. [4] இப்புள்ளிவிபரங்கள் Dr. T. B. ஸ்கொற் அவர்களது பணி காலப்போக்கில் வளர்ச்சியடைந்து வந்ததை தெரிவிக்கின்றன. மிஷனரியினரது வைத்தியப்பணி மேலும் வளர்ச்சியடைந்து வந்ததைத் தொடர்ந்து தமது வைத்தியப் பணியை மேலும் விஸ்தரிக்கும் வகையில் கன்னி மிஷன்களது விருப்பப்படி இணுவிலில் 1898 ஆம் ஆண்டில் மெக்கிலியாட் வைத்தியசாலையை ஆரம்பித்தனர் [11]. இதற்கென ஓர் கிளை வைத்தியசாலை சாவகச்சேரியில் 1900 ஆம் ஆண்டில் நிறுவினர். அதுபோல் மானிப்பாய் வைத்தியசாலைக்கான கிளை வைத்தியசாலையை 1898 ஆம் ஆண்டு காரைநகரில் “கிறீன் ஞாபக வைத்தியசாலை” என்ற பெயரில் அமைக்கப்பட்டது. இக்காலப்பகுதியிலேயே இணுவில் வைத்தியசாலையில் பணிகளை மேற்கொள்ளும் வகையில் Dr. கோர் அம்மணி அவர்களதும் Dr. எர்வின் அம்மணியினதும் வருகை இடம்பெற்றது [12].

அமெரிக்க மிஷனரியினரது வைத்தியப் பணியை சிறப்பான வகையில் முன்னெடுத்துவந்த Dr. T. B. ஸ்கொற் தம்பதியினர் தமது பணியை நிறைவு செய்துகொண்டு தாயகம் திரும்பிய பின்னர் அவர்கள் முன்னெடுத்து வந்த பணியை தொடர்ந்து நடாத்துவதற்கு அவரிடம் வைத்தியப் பயிற்சி பெற்று திறமை பெற்றிருந்த Dr. கேட்டிஸ் அவர்கள் மானிப்பாய் வைத்தியசாலையை பொறுப்பெடுத்தார். சில வருடங்கள் சிறப்பான முறை

யில் வைத்தியப் பணியை மேற்கொண்டுவந்த இவர் மரணமடைய அவரது பணியை இலங்கை அரசின்கீழ் வைத்தியப்பணி புரிந்து இளைப்பாறிய Dr. சின்னையா அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார். இவரும் தனது பணியிலிருந்து ஓய்வு பெறவே ஏற்கனவே வைத்தியத் துறையில் புகழ்பெற்று விளங்கிய Dr. மில்ஸ் அவர்களது புத்திரர் மெஸ். S. G. மில்ஸ் அவர்கள் அப்பணியை பொறுப்பேற்று தொடர்ந்து நடாத்திவந்தார். எனினும் Dr. ஸ்கொட் அவர்கள் வெளியேறிய பின்னர் மிஷனரியினர் மேற்கொண்டுவந்த வைத்தியப்பணி சற்றுச் சுருங்கி வந்ததைக் கூறலாம். எனினும் ஆரம்பம் முதல் இவர்களது பணி யாழ்ப்பாணத்தில் வைத்தியத் துறை வளர்ச்சியடையவும் வைத்தியர்களது தோற்றத் திற்கும் காரணமாய் அமைந்ததைக் கூறுவது பொருத்தமானதாகும்.

அமெரிக்க மிஷனரியினரும் பெண்கள் வைத்தியமும்

அமெரிக்க மிஷனரியினர் யாழ்ப்பாணத்தில் தமது வைத்தியப்பணியை வெகுசிறப்பாக முன்னெடுத்து வந்த வேளையில் மானிப்பாய் வைத்தியசாலையின் மூலமாகவே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தனர். இவ் வேளையில் 1880 ஆம் ஆண்டு கன்னி மிஷனரிகளான சகோதரிகள் மேரி, மக்கறேற் ஆகியோரது வருகை இடம் பெற்றது இவர்கள் பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கென ஒரு வைத்தியசாலை அமைக்கப்பட வேண்டும் என்பதில் தீவிர அக்கறை கொண்டு அமெரிக்கா, ஸ்கொட்லாந்து ஆகிய தேசங்களில் அதற்கான நிதியையும் சேகரித்து வந்தனர். [9] இவர்களது எண்ணம் நிறைவேற்றும் வகையிலேயே 1893 ஆம் ஆண்டில் வருகைதந்த வைத்தியத் தம்பதிகளான ஸ்கொற் அவர்களது வருகை இடம்பெற்றது.

Dr. ஸ்கொட் அவர்கள் மானிப்பாயில் தனது பணியை முன்னெடுத்து வந்த வேளையில் அவரது பணிக்கு திருமதி. ஸ்கொட் வைத்தியர் சிறந்த ஒத்துழைப்பு வழங்கிவந்தார். திருமதி. ஸ்கொட் வைத்தியர் அவர்களே யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து வைத்தியப் பணியை மேற்கொண்ட முதற் பெண் வைத்திய மிஷனரி என்ற பெயரைப் பெற்றார். ஸ்கொற் அம்மணி மானிப்பாயில் தனது பணியை சிறப்பாக முன்னெடுத்து வந்த வேளையில் பெண்பிள்ளைகளை தாதியர்களாக பயிற்றுவித்து அவர்கள் தாதியர்களாக உருவாவதற்கான வாய்ப்பை வழங்கிவந்தார். பெண்களுக்கு சிறந்த வைத்தியப் பணியினையும் தாதியப்

பயிற்சியையும் வழங்கிவந்த இக் காலத்திலே தான் மிஷனரியினரது இணுவில் வைத்தியசாலையில் பணிகளை மேற் கொள்வதற்காக Dr.கோர் அம்மணியினதும், Dr. எர்வின் அம்மணியினதும் வருகை இடம்பெற்றது. இவர்கள் இருவரும் திருமதி. ஸ்கொட் வைத்தியருடன் மாணிப்பாய் வைத்தியசாலையில் இணைந்து பணியாற்றியதுடன் மேலதிக பயிற்சியையும் பெற்று இணுவில் வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக தயாராகி வந்தனர். அதுபோல் அமெரிக்க மிஷனரியினரது பெண்கள் குழந்தைகளுக்கான வைத்தியசாலை நிறுவும் காலமும் நெருங்கி வந்தது.

அமெரிக்க மிஷனரியினரது பெண்கள் குழந்தைகளுக்கான வைத்தியசாலை 1898 ஆம் ஆண்டு புரட்டாதிமாதம் இணுவிலில் மைக்லியோ வைத்தியசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. [1] இவ் வைத்தியசாலையின் பொறுப்பை Dr. கோர் அம்மணி அவர்கள் ஏற்று பெண்கள், குழந்தைகளுக்கு சிறப்பான பணியை வழங்கி வந்தார். இவ் வைத்தியசாலை ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தியடைந்தபோது 1789 வெளிநோயாளர்களும், 785 உள்ளக நோயாளர்களும் சிகிச்சை பெற்றிருந்ததுடன் 175 அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன [12]. Dr.கோர் அம்மணியினது பணியினாலும் முயற்சியினாலும் வைத்தியசாலை விருத்தியடைந்து வந்தது. நோயாளர் தொகை அதிகரித்ததை தொடர்ந்து வைத்தியசாலையில் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு வந்தன. சிறந்த பணியினை ஆற்றிவந்த Dr.கோர் அம்மணி இவ் வைத்தியசாலையின் மூலம் பல பெண்களை தாதியராகப் பயிற்றுவித்து யாழ்ப்பாணப் பெண்கள் மருத்துவத்துறையில் காலடி பதிப்பதற்கான ஆரம்பத்தை வழங்கினார். இவரது பணியைத் தொடர்ந்து 1899 ஆம் ஆண்டின் இறுதியில் இவ் வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கு செவ்வி. அன்னியாங் அவர்கள் வருகைதந்து தனது பணியை 1904 ஆம் ஆண்டுவரை முன்னெடுத்து வந்தார்.

பிற்பட்ட காலத்தில் மிஷனரியினரது வைத்தியப்பணி

மிஷனரியினரது வைத்தியப் பணியை சிறப்பாக முன்னெடுத்து வந்த Dr. ஸ்கொட் தம்பதியினர். 1913 ஆம் ஆண்டு தாயகம் திரும்பியதை தொடர்ந்து Dr.இஸபெல்லா கூர் வைத்தியப்பணியை மேற்கொண்டு வந்தார். அவரின் பின்னர் Dr.C.T. மில்ஸ் அவர்களுடைய புத்திரர் Dr.G.C. மில்ஸ் அவர்கள் 1921 ஆம் ஆண்டுவரை பணியாற்றி வந்தார். அவரின் பின் Dr. M.O. சக்கோ University of Jaffna

அவர்கள் சிறிது காலம் பணியாற்றி வந்தார். அவரைத் தொடர்ந்து Dr. வில்லியம் ஜே. ஜேம்ஸன் 1923 ஆம் ஆண்டு மாணிப்பாய் வைத்தியசாலையில் இணைந்து கொண்டார். இவரது காலத்தில் சில மாற்றங்களை வைத்தியசாலை கண்டுகொண்டது. இவர் எக்ஸ் கதிர் இயந்திரத்தை கொள்வனவு செய்து வைத்தியசாலைக்கு வழங்கியிருந்தார். மேலும் உள்நாட்டு வைத்தியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி மேலதிக பயிற்சிகள் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார். மிஷனரியினரது பணியை தொடர்ந்துவந்த இவர் 1938 ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார் [12].

பல்வேறு வகையிலும் தமது வைத்தியப் பணியை முன்னெடுத்துவந்த மிஷனரியினரது செயற்பாடுகளுக்கு தடையை ஏற்படுத்தும் வகையில் இரண்டாம் உலகப் போர் இடம்பெற்று வந்தது. எனினும் போர் நிறைவடைந்த பின்னர் மாணிப்பாய் வைத்தியசாலையை தொடர்ந்து நடாத்துவதற்காக Dr. E.T பூவல் அவர்கள் வருகை தந்தார். இவர் மாணிப்பாய் வைத்தியசாலையின் செயற்பாட்டை அதிகரிக்கும் வகையில் சத்திர சிகிச்சை நிலையத்தையும் பரிசோதனைக் கூடத்தையும் ஒன்றாக இணைத்து பணியினை மேற்கொண்டுவந்தார். 1949 ஆம் ஆண்டில் இவ்வைத்திய சாலையானது 22000 வெளிநோயாளர்களுக்கும், 5600 விடுதி நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்ததுடன் 5700 குழந்தைகள் பிரசவத்தையும் 800 சத்திர சிகிச்சைகளையும் சிறந்த முறையில் நடாத்தியிருந்தது [12](Thiru Arumugam .2009:144) வைத்தியப் பணியை மேற்கொண்டுவந்த இவ் வைத்தியசாலை 1950 ஆம் ஆண்டில் தனது நூற்றாண்டு விழாவை கண்டது. இதன் ஞாபகார்த்தமாக நூற்றாண்டு விழா மண்டபமும் அமைக்கப்பட்டது. பல இன்னல்கள் மத்தியிலும் தொடர்ந்து வந்த மிஷனரியினரது வைத்தியப் பணியும் வைத்தியசாலைகளது நடவடிக்கைகளும் பிற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்ற இனமுரண்பாடுகளால் வீழ்ச்சியடையத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

6. முடிவுரை

மதம் பரப்பும் நோக்குடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமெரிக்க மிஷனரியினர் முன்னெடுத்துவந்த வைத்தியப் பணியானது யாழ்ப்பாணத்தில் மேலைத்தேய வைத்தியமுறைகள் அறிமுகமாவதற்கும், வளர்ச்சி அடைவதற்கும் காரணமானதுடன் மேலைத்தேய வைத்தியம் தமிழில் வளர்வதற்கும் காரணமானமை குறிப்பிடத்தக்கது. இன்று யாழ்ப்பாணத்தில் பெரும்

செல்வாக்குப் பெற்றுத் திகழும் இம் மேலைத்தேய வைத்தியத்தை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தவர்களாக அமெரிக்க மிஷனரியினர் விளங்கியிருப்பதை அறியும் போது அவர்களது பணியின் சிறப்புக்களை வெளிக் கொணர்வது அவசியமானதாகும்.

உசாத்துணை நூல்கள்

- [1] அம்பிகைபாகன், ஆர். “கிறீனின் அடிச்சுவடு”, இலக்கியவட்டம், யாழ்ப்பாணம். 1967.
- [2] அன்புச்செல்வி, சி. சிறீதரன், க. “யாழ்ப்பாணத்தில் சித்த ஆயுர்வேத மருத்துவம்” (தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஒரு வரலாற்று ஆய்வு), யாழ்ப்பாண வாழ்வியல், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். 2012.
- [3] கலாநிதி, சிற்றம்பலம், சி.க. “யாழ்ப்பாண இராச்சியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு. 1992.
- [4] வேலுப்பிள்ளை, சி.டி. “அமெரிக்க இலங்கை மிஷன் சரித்திரம்”, அமெரிக்கமிஷன் அச்சகம், தெல்லிப்பளை. 1922.
- [5] ஜெபநேசன், எஸ். “அமெரிக்க மிஷனும் இலங்கையில் தமிழ் வளர்ச்சியும்”, யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை. 1983.
- [6] ஜெபநேசன், எஸ். “இலங்கைத்தமிழர் சிந்தனை

வளர்ச்சியில் அமெரிக்கமிஷன்”, குமரன் புத்தக இல்லம், கொழும்பு 2009.

- [7] ஜெயதீஸ்வரன், க. “யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷனரியினர் மேற்கொண்ட பணிகளில் அச்சுத் தொழில்நுட்ப அறிமுகமும் பயன்பாடும்” வரலாற்று சிறப்புக்கலைமாணிப் பட்டத்தை பூர்த்தி செய்வதற்காக வரலாற்றுத் துறைக்கு 2009 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை (பிரசுரிக் கப்படவில்லை).
- [8] Chelliah, J.V, “The Story of Mc Leod Hospital”, American Ceylon mission press, Thellipallai, 1939.
- [9] Lietch Mary and Margret, “Seven years in Ceylon, story of mission life”, American tract Society, Newyork 1890.
- [10] Mc Leod Hospital, “Report of the Mc Leod Hospital for women and Children”, Inuvil, Jaffna,
- [11] Martyn, John.H, “Notes on Jaffna”, Asian Educational Services, New Delhl, 2002.
- [12] Arumugam, “Nineteenth Century American Medical Missionaries in Jaffna”, Ceylon, (with special reference to Samuel Fisk Green), M.V. Publications, south asian studies center, Sydney, 2009.